

### TWENTYFIRST CENTURY MANAGEMENT SERVICES LIMITED

Regd. Office: G-3, Old No.28A, New No.67, Eldams Road, Alwarpet, Chennai - 600018. Website: www.tcms.bz, E-mail: investors@tcms.bz, Tel.: 044-24330006, Fax: 044-24328252

CIN: L74210TN1986PLCO12791

27th May 2022

The Listing Department	National Stock Exchange of India Limited
Bombay Stock Exchange Limited	Listing Division
Phiroze Jeejeebhoy Towers	Exchange Plaza, Bandra-Kurla Complex
Dalal Street, Mumbai-400 001	Bandra – East, MUMBAI - 400 051
Scrip Code: 526921	Scrip Symbol: 21STCENMGM

Dear Sir/Madam,

# Sub: PUBLICATION OF AUDITED FINANCIAL RESULTS OF THE COMPANY FOR THE QUARTER AND YEAR ENDED 31ST MARCH 2022

This is in continuation of our letter dated 26th May 2022 and pursuant to SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find attached copy of the Extract of Audited financial results of the company for the year ended 31st March 2022, as published in TRINITY MIRROR (ENGLISH) & MAKKAL KURAL (TAMIL) on 27th May 2022.

Kindly take the same on your records.

Thanking you,

Yours faithfully,

FOR TWENTYFIRST CENTURY MANAGEMENT SERVICES LIMITED

**COMPANY SECRETARY** 

Encl: as above

பெயர்: Jawaharla

# பொய் வழக்கு போட்டு எனது நாடாளுமன்ற செயல்பாடுகளை தடுக்க சி.பி.ஐ. முயற்சி

## மக்களவை சபாநாயகருக்கு கார்த்தி சிதம்பரம் புகார் கடிதம்

சென்னை. மே 27– என் மீது பொய் வழக்கு போட்டு எனது நாடாளுமன்ற செயல்பாடுகளை தடுக்க சி.பி.ஐ. முயற்சி செய்கிறது என்று கார்த்தி சிதம்பரம் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ப.சிதம்பரம் கடந்த 2011ம் ஆண்டு லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மத்திய உள்துறை அமை**ச்**சராக இருந்தபோது, அவரது மகனும் சிவகங்கை மக்களவை தொகுதி எம். பி,யுமான கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாகவும் இதற்காக

தலைவர்

20க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது குரங்கம்மை: உலக சுகாதார அமைப்பு

ஐகாட் ஹைடெக் டூல்ரூம் லிமிடெட்

எண். 19, பிளாக் 1, சிட்கோ எலக்ட்ராணிக்ஸ் காம்ளக்ஸ், திரு.வி.கா. இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்

கிண்டி, சென்னை - 600032. CIN: - L27209TN1991PLC021330 31.03.2022 அன்றுடன் முடிந்த காவாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகள் பற்றிய அறிவிப்பு (சூயம் செல்கரில்)

கு**றிப்ப** : 1. மேற்குறிப்பிடப்பட்டவைகள் 2015-ம் வருடத்திய SEBI (பொறுப்புகளை பட்டியலிடுதல் மற்றும் தேவைகளை வெளிப்படுத்துதல் விதிமுறைகளில் 33-வது விதிமுறையின் கீழ், பங்கு வர்த்தக நிறுவனங்களில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் விரிவான படிவத்தில் கருக்கமான அறிக்கையாகும்.

கருக்கமான அறிக்கையாகும்.

காலாண்டுக்கான அளிப்பட்ட தணிக்கை செய்யப்பட்ட மேற்குறிப்பிடப்பட்ட நிதிநிலை முடிவுகளின் சுருக்கத்தின் முழுபடிவத்தையும் பங்கு வர்த்தக நிறுவனத்தின் இணையதாத்திலும் (www.iykot.com) காணவாம்.
31-03-2022 அன்றுடன் முடிந்த காலாண்டிற்கான மேற்கானும் முடிவுகள் தணிக்கையாளர்கள் குழுவால் மறு ஆய்வு செய்யப்பட்ட 26-05-2022 அன்று நடைபெற்ற கம்பெனிபின் இயக்குரைகள் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. 31-03-2022 அன்றுடன் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான முடிவுகள் கம்பெனிபின் சட்டப்பூர்வ ஆடிட்டிகள் குறிப்படபட்டு மறு ஆய்வுக்கு உட்பட்டது.
கார்ப்படேட் விவகாரத்துறை அமைச்சுகத்தின் (MCA) 16.02-2016 தேதிவிட்ட அறிக்கையை பின்பற்றியும் 2015-ம் வருடத்திய கம்பெனியின் கணக்கியல் தெறிபட்ட முறைகள் விழிமுறைகள்ன படியும் ("Ind AS") 01.04.2017 முகல் Ind AS விகிமுறைகளை அமல்படுத்தியும், கம்பெனியின் தனிப்பட்ட நிதிநிலை அறிக்கைகளை கம்பெனியானது தயாரித்துள்ளது விதிமுறைகள் மாறுபடும் காலம் 01.04.2016ஆகும்.
கம்பெனியானது ஒரே ஒரு வர்த்தக பிரிவில் மட்டுமே இயங்குகிறது.
நடப்பு காலத்திற்கான பிரிவுகளை ஊர்திதப்படுத்துவதற்காக தேவையான இடங்களில் இடைக்கை கூறபட்டுக்குக்கும் கிறிகிட்டுக்காகக்கிறில் கட்டுமே இடைக்குக்குக்கிறது.

ராஜேஸ்வரி இன்ஃபிராஸ்ட்ரக்சர் லிமிடெட்

(கட்டுமானப் பணிகள் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனம்) பதிவு அலுவலகம் : எண். 18/23, 2-வது குறுக்கு தெரு, கிழக்கு சிஐடி நகர், நந்தனம், சென்னை – 35 தொலைபேசி எண். 044-24345326; மின்னஞ்சல்: rajeswariltd@gmail.com, இணையதளம்: rflindia.org (CIN: L72300TN1993PLC024868)

20 க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கம்மை பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது**.** 

வைரஸ் தொற்றால் ஏற்படும் குரங்கம்மை ஆப்பிரிக்க நாடுகளான கேமருன், காங்கோ, நைஜீரியாவில் பரவலாக உள்ளது. ஆனால், பரவலாக காணப்படும் நாடுகளின்றி பல்வேறு குரங்கம்மை புதிய நாடுகளிலும் தொற்று அதிகரித்து வருகிறது.

ஐரோப்பாவில் ஜெர்மனி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய தவிர, அமெரிக்கா, நாடுகளைத் ஆஸ்திரேலியா, ஐக்கிய கனடா, அரபு அமீரகம் போன்ற நாடுகளிலும் பாதிப்புகள் குரங்கம்மை பதிவாகியுள்ளன. இதுவரை தவி**ர்த்**து ஆப்பிரிக்க நாடுகளைத்

செயல்பாடுகளில் இருந்து மொத்த வருமாணம் (நிகர்)
 நடப்பு காலத்துக்கான நிகர லாபம் / (நஷ்டம்) (வரி, விலக்கு பெற்ற

பெற்ற ரகங்கள் மற்றும் / அல்லது சிறப்பு ரகங்களுக்கு பிந்தையது) நடப்பு காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்) (வரிக்கு பிந்தையது ப

(வரிக்கு பிந்தையது) ஆகியவற்றை உள்ளடக்கியது)

பத்திரிகையில் பிரசுரிக்கும் வகைக்கான படிவம் ( தனிப்பட்டது)

செயல்பாடுகளில் இருந்து மொத்த வருமானம் (நிகரம்)

வரிக்கு முந்தைய நடப்பு காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்)

வரிக்கு பிந்தைய நடப்பு காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்)

(வரி, விலக்கு பெற்ற இனங்கள் மற்றும்/அல்லது சிறப்பு ரகங்களுக்கு முந்தையது:

ரிசாவுகள் (முந்தைய ஆண்டின் பேலன்ஷீட்படி மறுமதிப்பீட்டு ரிசாவு நீங்கலானது

(விலக்கு பெற்ற இனங்கள் மற்றும்/அல்லது சிறப்பு ரகங்களுக்கு பிந்தையது)

ருப்பு ரவைகளுக்கு பந்தையது? நடப்பு காலத்திற்கான மொத்த விரிவான வருவாய் (நடப்பு காலத்துக்கான

லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பிந்தையது) மற்றும் இதர விரிவான வருவாய் (வரிக்கு பிந்தையது) ஆகியவற்றை உள்ளடக்கியது)

பங்கு ஒன்றின் வருவாய் (தலா ரூ.10/-) (தொடர்ச்சியான மற்றும் தொடர்ச்சியில்லாத செயல்பாடுகளுக்கானது)

நடப்பு காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்)

(சிறப்பு ரகங்களுக்கு பிந்தையது)

இடம் : சென்னை தேதி :27.05.2022

சமபங்கு மூலதனம்

பெற்ற ரகங்கள் மற்றும் / அல்லது சிறப்பு ரகங்களுக்கு பிந்தையது) நடப்பு காலத்திற்கான மொத்த விரிவான வருவாய் (நடப்பு காலத்திற்கான வாபம் / (நஷ்டம்) (வரிக்கு பிந்தையது) மற்றும் இதர விரிவான வாருவாய்

சபபங்கு மூலதனம் பங்கு ஒன்றின் வருவாய் (சிறப்பு ரகங்களுக்கு முந்தையது தலா ரூ.10/-) தொடர்ச்சியான மற்றும் தொடர்ச்சி இல்லாத செயல்பாடுகளுக்கானது

ரகங்கள் மற்றும் / அல்லது சிறப்பு ரகங்களுக்கு முந்தையது) நடப்பு காலத்திற்கான நிகர லாபம் / (நஷ்டம்) (வரிக்கு முந்தையது மற்றும் விலக்கு

ஜெனிவா, மே 27– மிக அரிதாகப் பரவிய குரங்கம்மை பாதிப்பு இம்முறை வேகமாகப் பரவி வருவதால் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

### 200 பேருக்கு பாதிப்பு

இதுவரை உலகம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் 200க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 100 க்கும் மேற்பட்டோருக்கு அறிகுறிகள் உள்ளதாகவம் சுகாதார உலக அமைப்பு தெரிவித்துள்ளது. தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டுமெனவும் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் குரங்கம்மை கண்டறியப்படவில்லை பாகிப்ப என்றாலும் தொற்று பாதிப்புள்ள இருந்து இந்தியா வருவோர் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

(18.71)

(18.71)

(18.71)

(18.71)

(0.30)

304.20

முடிந்த காலாண்டு முடிந்த ஆண்டு முடிந்த காலாண்டு

31.03.2022 31.03.2022 31.12.2021

26.86

20.09

304.20

0.33

318.52

20.20

20.20

14.20

304.20

0.23

0.23

ஓ-ம்/- S ஐயம்பாண்டி நிர்வாக இயக்குனர்

முடிந்த

தணிக்கை செய்தது

48.01

44.33

44.33

553.09

(11.47

வெளிப்படுத்துத

(ஒ.ம்)/- **ஜி. ராமமூர்த்தி** நிர்வாக இயக்குனர் (DIN:00060323)

தணிக்கை செய்தது

(8.75)

(8.75)

553.09

செய்தது

(26.00)

(29.98)

(29.98)

553.09

மீது சிபிஐ சமீபத்தில் வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு இடங்களில் சொந்தமான சோதனையும் நடைபெற்றது. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று தலைமை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்காக அவரிடம் ஆஜரானார்**.** ஏறத்தாழ நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதைத் தொடர்ந்து இன்று 2வது நாளாக ஆஜரானார்.

இதற்கிடையில் கார்த்தி சிதம்பரம் மக்களவை சபாநாயகர் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். "நான் அந்த கடிதத்தில், சீனருக்கும் விசா வழங்க உதவவில்லை. என் மீது சிபிஐ பொய் வழக்குப் போட்டு தனது குரலை ஒடுக்க முயல்கிறது. சிபிஐயின் செயல் எனது நடவடிக்கைகளில் நாடாளுமன்ற தலையிடுவதாக நேரடியாகத் உள்ளது. நாடாளுமன்றத்தில் எனது செயல்பாடுகளைத் தடுக்க நினைப்பது ஜனநாயகம் மாண்புகள் மீதான தாக்குதல்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி ரோஸ்

> அவென்யூ நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்தை மே 30ஆம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பெயர் மாற்றம் ABDUL AJEES, தந்தை பெயர் VAHID பிறந்ததேதி: 19.01.1976, நெ.21 குண்டு பூந்தென்றல் நகர், உப்பலவாடி, கடலூர் தமிழ்நாடு 607002 என்ற முகவரியி பசிக்கும் நான் இனி ABDUL AZEES S/O ABDUL VAHID MUTHALIF அழைக்கப்படுகிறேன். ABDUL AZEES

பெயர் மாற்றம் Old Given Name:Brinda, Su Name: Dhanajayan, தந்தை

பெயர்: Asokan 11.01.1983, வர் தெரு, திருவள்ளுவர் எத்திராஜ் சென்னை நகர், மேற்கு மாம்பலம், – 600 033, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி Sur Name: Brinda. Name Asokan அழைக்கப்படுகிறேன்

Old Given Name:Brinda Sur Name: Dhanajavan

பெயர் மாற்றம்

Vinnarassi Charles Jacques கணவர் பெயர்: Dinesh Kumar, பிறந்த தேதி: 17.08.1987, நெ.1 தர்மராஜா கோயில் 8வது சந்து, தெரு, திருப்பத்தூர் முகவரியில் வசிக்கும் நான் இனி VINNARASI DINESH KUMAR.

என்று அழைக்கப்படுகிறேன். Vinnarassi Charles Jacques

வீடு மனை ஏல விற்பனை Alandur Permanent Fund Nidhi Ltd, Chennai-16 உத்தரவின்படி அவர்களின் Chennai–107, Koyambedu Padikuppam, Kamarajar Street, Door No.20/12, திரு. A.Bheeman அவர்களுக்கு சொந்தமான வீடும் மனையும் இடத்திலேயே 01.06.2022 மாலை 4 மணிக்கு ஏலத்தில் விறக்கப்படும். Mrs. Balaii & Co, Chennai-1

BEFORE THE HON'BLE SUB-ORDINATE COURT AT POONAMALLE H.M.O.P.No. 153 / 2020

K.Ganesan

9840281132

Please take notice that the above said H.M.O.P.No. 153 / 2020 came up Before the Hon'ble Sub-Ordinate Judge at Poonamalle on 22.05.2022. The Hon'ble Judge was ordered attern to yoy on same date for your petition. on 09.06.2022 at 10.30 a.m. Failing which the case should be rpoceed with seeting you exparty.

M.Moksha Lakshmi

Counsel for Petitioner

..Respondent

IN THE IST ASST CITY CIVIL COURT, CHENNAI O.S.NO.414 OF 2021 Puniab National Bank

Formerly known as Oriental Bank of Commerce Adayar Branch No.57,L.B.Road, Adayar ----- Plaintiff

Chennai 600 020 rep by its Chief Manager ---- Defendant R.Samuel

R.Samuel S/o.Rathinam

No.23, Venkatesapuram New Colony, 3rd Street, Kannigapuram, Chennai 600012 Please take notice that in the above suit the Hon'ble I Asst City

Civil Court, Chennai has ordered notice to you returnable on or before 13.06.2022. Therefore request you to appear before the Hon'ble | Asst City Civil Court, Chennai either in person or through counsel on 13.06.2022 at 10.30 A.M failing which the matter will be decided in your

P.REGHU RAJA COUNSEL FOR PLAINTIFF

<u>பெயர் மாற்றம்</u> பெயர் மாற்றம் நா**ன்** , T. ARUL MARY LAKSHMI SWAMINATH KAVITHA பெயர் : M.V.Swaminath க/பெ. செபஸ்டின் ஜெயராஜ் பிறந்த தேதி: 26.04.1971, நெ.214 **பிறந்த தேதி** : 17.05.1977 R.V. நகர், பிளே கிரவுண்ட் தெரு

No.165/2,

Laavanya.P

SEBASTIN JEYARAJ

என்று அழைக்கப்படுவேன்

T. ARUL MARY KAVITHA

NAME CHANGE

எதிர்

மனுதாரர் தனக்கு ஏற்பட்ட சாலை விபத்திற்கு இழப்பீடு கேட்டு மேற்சொன்ன நீதிமன்றத்தில் வழக்கு

தொடுத்துள்ளார். இவ்வழக்கானது தங்களது வருகைக்காக 09.06.2022

அன்று போடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் தங்களுக்கு தெரியப்

09.06.2022 அன்று காலை 10.30 மணிக்கு மேற்குறிப்பிட்டுள்ள

மணக்கு மேற்குற்பபட்டுள்ள நீதிமன்றத்தின் முன் தாங்களோ அல்லது தங்களது வழக்கறிஞரோ

நேரில் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில்

வழக்கு ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்கப்படும்.

IN THE COURT OF HON'BLE

XXIV ASSISTANT CITY CIVIL

No:7,G1,Acme Tech Residency, Sri Sakthi Nagar Main Road,

Ayyavoo colony, Aminjikarai, Chennai-600 029. ...Defendant

Ayyavoo colony, Aminjikarai, Chennai-600 029 ...Defendant

Take notice that a civil suit has been taken out by the Plaintiff in O.S.No.8734 of 2021 and the

same came up before the Hon'ble

XXIV Assistant City Civil Court at Chennai on 29.04.2022 and His

Honor ordered to issue paper

publication to you returnable by 10.06.2022.

Hence you are required to appear

before the Hon'ble XXIV Assistant City Civil Court at Chennai on

10.06.2022 at 10.30 a.m., failing which the matter will be heard in

25வது உதவி நகர உரிமையியல்

E.P. No.2517/2019

A.R.C. No.171/2018

மூமதி சிட்ஸ் Funds (P) லிமிடெட்

1) திரு. மொயின் நவாஸ்

3) திரு.M. பாசில் நவாஸ்

5) திரு. மொஹமது ஹரிப்

4) திரு. MD.கலிமுல்லா உசேன்

....எதிர்மனுதாரர்கள் மேற்படி வழக்கு 2 முதல் 5 வரை

உள்ள எதிர்மனுதாரர்களிடம் இருந்து மனுதாரர் அவார்டு தொகையை வசூல்

மனுதாரா அவாாடு ஏதாகையை வசூல செய்ய தங்கள் பெயரில் சம்பள ஜப்தி செய்ய நிறைவேற்று மனு தாக்கல்

செய்ய அதில் தாங்கள் ஆஜராக வாய்தா 02.06.2022 அன்று போடப் பட்டுள்ளது. மேற்படி நீதிமன்றத்திற்கு

வாய்தா தேதியன்று காலை 10.30 மணிக்கு தாங்கள் நேரிலோ அல்லது

தங்களின் வழக்கறிஞர்கள் மூலமோ ஆஜராகி மேற்படி தங்களின் ஆட்சேபணையை தெரிவித்துக்

ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்ளவும், தவறும்பட்சத்தில் வழக்கானது ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை

மத்திய சென்னை மாவட்ட சீட்டு நிதி

வழக்குகள் நடுவர் நீதிமன்றம் தரை தளம், ஒருங்கிணைந்த

வணிகவரி மற்றும் பதிவக்குரை

மருத்துவ வளாகம், நந்தனம்,

சென்னை–600 035

வழக்கு எண். 366/2021

நாள்: 08.09.2021

ஸ்ரீமதி சிட் பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், 75, உத்தமர் காந்தி சாலை

நுங்கம்பாக்கம்,சென்னை– 600 034

Mr.R.Muralidharan & Others

49/22, Alangathu Pillai Street, Triplicane, Chennai–600005

Finance Analyst, Shell India Pvt Ltd, RMZ Millenia, 4A Campus

8th Floor, 143, Dr.M.G.R.Road,

வாதி சீட்டு நிறுவனத்திற்கு தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவை

தாங்கள் செலுத்த வேண்டிய நலுவை பாக்கி வட்டியுடன் ரூ.74,427.00/– தொகையை திரும்ப பெற இந்த தாவா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த

தாவா 28.06.2022 அன்று காலை 11 மணிக்கு மேலே மத்திய சென்னை மாவட்ட சீட்டு நிதி வழக்குகள் நடுவர்

முன்பு இறுதியாக விசாரணைக்கு

அழைக்கப்படவிருக்கிறது. நீங்கள் அன்று நேரிலோ அல்லது வழக்கறிஞர்

அவறு நூர்கள் அல்லது வழக்கற்குர் முல்மோ ஆஜராகத் தவறினால் இந்த தாவா உங்களுக்கு எதிராக ஒருதலைபட்சமாக முடிவு திருப்ப்பு வழங்கப்படும் என இதன் மூலம்

நிறுவனத்திற்கு

Dileep Bhandari

Kandanchavadi, Peerungudi

2) D3 Mr.D Sakthivel

Chennai-600096

..பிரதிவாதிகள் 1) D1 Mr.R.Muralidharan,

அலுவலக கட்டிடம், கால்ந

னிலை: இரா.மனோகரன்

வழக்குகள் நடுவர் நீதிமன்றம்

நடுவர்

பிரியா விட்டல் தேவ்

மனுதாரரின் வழக்கறிஞர்

. தெரிவித்துக்கொள்கிறோம்.

2) R. பானா பேகம்

நிர்வாக இயக்குனர் திரு.ராஜாராமன்

(A.ANILAN)
COUNSEL FOR PLAINTIFF

your absence.

P.Manoharan S/o, Perumal,

P.Manoharan S/o, Perumal,

Lakshmi Ammal Street,

No:B/10, 1st floor, Lakshmi Ammal Street,

Chennai-600 106.

No:8/10 1st floor

…எதிர்மனுதாரர்கள்

என்னவென்றால்

K.S.கார்த்திகேயன்

மனுதாரரின் வழக்கறிஞர்

1) K.சீனிவாசன் மற்றும் ஒரு நபர்

K.சீனிவாசன், த/பெ.P.குப்பன்

நெ.10, லார்ட் பாலாஜி தெரு, வேப்பம்பட்டு, திருவள்ளூர்

படுத்துவது

மணிக்கு

பிறந்த மாவட்டம் : சென்னை கொடுங்கையூர், வசிப்பிடம் T-14-324, எமார் கிளேஸ் அப்பார்ட்மென்ட்ஸ். முகவரியில் வசிக்கும் இனி LAKSHMI MIDUTHURI VENKATA, என்று சென்னியம்மன் கோயில் கெடு தண்டையார்பேட்டை. அழைக்கப்படுகிறேன். **சென்னை- 600 08**1 இனி முதற்கொண்டு ARUL MĀRY KAVIŤHA

LAKSHMI SWAMINATE

After 10 days of the publication of this notice and this no... months there CRE KUMAR three KISHORE S/O. Sankara Narayanan aged 26 years, permanently residing at Old No.28, New No.44, Nayar Varadha Pillai Street, Royapettah, Chennai –600 014. intend having my enrolment as an Advocate moved before the bar council of Tamilnadu, bar council building high court campus, chennai-600

**ENROLLMENT NOTICE** 

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. KISHORE KUMAR V S

After 10 days of the publication of this notice and within three months there ASHOK.P, A. Palanivelswamy, years, permanently residing Plot No.96, Thiruvalluvar City, Phase –2, Raghunathapuram Mangadu, Chennai –600 122 Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high campus, chennai-600 104.

Those who have any valid the bar council with in ten days.

ASHOK.P

After 10 days of the publication this notice and within three months there after. | K.THIRUMOORTHYGURU, S/o Kannan, aged 29 years permanently residing at No.11 Kuselar Street, Paramasivam Nagar, Thirukazhukundram, Nagar, Kancheepuram, Tamil Nadu -603109. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days.

#### COURT AT CHENNAI O.S.No. 8734 of 2021 K.THIRUMOORTHYGURU D.Babu, S/o, Deva Shankar, After 10 days of the publication of

this notice and within three months there after. I, PARTHEEBAN, S/o. Jagadeesan, Jagadeesan, aged 29 years permanently residing at No.2/10 West Veera Kutty Street, Old Washermenpet, Chennai –600 021. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days PARTHEEBAN

\*\*\* \*\*\* \*\*\*

After 10 days of the publication of this notice and within three months there after I, G. SATHISH, S/C N.GNANASEKARAN, aged 33 years, permanently residing at No.90A, VOC Street, Vallala Kondasamudram Gudivattam District-632602. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building high court campus, Chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. G. SATHISH

After 10 days of the publication of this notice within three months there I. C.SAROJA. M.Chandra Prakasam, 36 years, permanently residing Vattam, Annandapatti, Tirupattur Palnankuppam, Karuppanur Tirupattur District –635 602 Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu bar council building, high campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days

After 10 days of the publication of this notice and within three months there after. E. SAM VICTOR, aged Esakkiel, years, permanently residing at Redhillspuram Road, Nazarath Village, Othikadu Post, Tiruvallur, Pincode 602021. Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building high court campus, chennai-600

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. E. SAM VICTOR

After 10 days of the publication of this notice and within three months there after. , V. VISHVA PRIYA, 25 years Balu, aged permanently residing No.45, Karpaga Vinayagar Koil Street, Swalpet, Arakkonam Pincode –631 001. Intend Intend having my enrollment as an Advocate moved before the bar council of tamilnadu, bar council building, high court campus, chennai-600 104.

Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. V. VISHVA PŘIYA

After 10 days of the publication of this notice and within three months there after. I, P.INFANT, S/o. aged Pandian.M, years, permanently residing at No.3, Rama Street 5th Lane, Royapuram, Chennai -600 013 Intend having my enrollment as an Advocate moved before

the bar council of tamilnadu bar council building, high court campus, chennai-600 104. Those who have any valid objections may notify the same to the bar council with in ten days. P.INFANT வீடு மனை ஏல விற்பனை

Ltd, Chennai-16 உத்தரவின்படி Chennai-16, Alandur Laskar Street, Door No.55/27 S.Jaya திருமதி. மற்றும் பலருக்கு சொந்தமான வீடும் மனையும் அதே இடத்திலேயே 02.06.2022 மாலை 4 மணிக்கு ஏலத்தில் விறக்கப்படும். Mrs. Balaji & Co, Chennai-1, 9840281132

### அறிவிப்பு

I. V.N.Pathy 57vrs, My Daughte வருவாய் கோட்டாட்சியர் Laavanva Vaithivanathasamv நீதிமன்றம். திருவொற்றியூர். சத்தியமூர்த்தி, த/பெ.K.காசிநாதன் Neethi Pathy Residing எசன்னை மாவட்டம், திருவொற்றியூர் வட்டம், Golden Jubilee Flats, Padikuppam Road, Anna ம்எம்டிஏ மாத்தூர், மணலி சென்னை–600 068. – மனுதாரா் சத்தியமூர்த்தி, என்பவரின் தந்தை Nagar West, Chennai 600040 ∤த்துயகு....\_ √.காசிநாதன் S என்பவர் நெ.7, கெரு, மணலி, S/o.கிருஷ்ணன் ராஜதோட்டம் , சென்னை– & Laavanva , 068-**ல் வசித்து** B–ல் வசித்து வந்தார். 12.1.2011 ஆம் உடல் நறைவால் மேற்கூறிய Vaithiyanathasamy Neethi Pathy are one and the same நல குறைவால் முகவரியில் இற முகவரியில் இறந்து விட்டார். அவர் காலமானதை தொடர்ந்து இறப்பை பதிவு செய்யக் கோரி மனு அளித்தது தொடர்பாக எனது 5வது சிறு வழக்கு நீதிமன்றம், MLOP No.514/2014 மனுவில் தெரிவித்துள்ளபடி இறப்ப சான்று குறித்து ஆட்சேபணை இருந்தால் நேரிலோ அல்லது MP. No.... ./2019 ரிஹரன், த/பெ. கிருஷ்ணமூர்த்தி எழுத்து மூலமோ ஆட்சேபணையை 2) சாந்தி, க/பெ. அரிஹரன் விளம்பாம் ...மனுதாரர்கள் 15 நாட்களுக்குள் வருவாய் கோட்ட

> மனுதாரர்கு இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் சத்தியமூர்த்தி, BEFORE THE HON'BLE lind ADDL FAMILY COURT AT

அலுவலர் மற்றும் உட்கோட்ட நடுவர் வடசென்னை கோட்டம்,

சான்றிகழ்

. தண்டையார்பேட்டை

CHENNAI O.P.No.646/2022 Mrs. S.Priya & Subbu Laksmi ... Petitioner/Wife

Mr.C. Selvakumar. S/o.Mr.Chennaiyan, No.1/1. Kuttiappan Street. Edapalayam, Manali Chennai-600 005 The above name Petitioner has filed a O.P.for Divorceon the

ground of hruelty in the above said O.P.No.646/2022 the Hon'ble 2nd Addl Family Court Judge has ordered notice to you returnable by 09.06.2022 Please take notice and make yourself available before the said Hon'ble Court in person or through your counsel to make your appearance or 09.06.2022 at about 10.03 a.m. before the above said Hon'ble said Hon'ble Court. Failing which the above said O.P.646/2022 will be decided on merits in your

J.Priya @ Subbu Lakshmi

**BEFORE THE I ADDITIONAL** CITY CIVIL COURT AT CHENNAI I.A.NO. 3 / 2021

I.A.NO. 2 / 2021 O.S.No.2543 / 2019

1) Josephine Kamala D/O.(The Late) Savarinathan 20/25, Narayanan Lane, Mandaveli, Chennai-600 028 Petitioner/ Petitioner/Plaintiff

1) John Selvaraj, S/o.Hirudaiya Raj, No.13B, Palaniappa Nagar, 2nd Street, Tapalpetti, Madhavaram, Chennai-600 060

Cell No.9381 129235 and 7 others ...Respondents/Respondents/

Please Take notice that the 2021 in I.A.NO. 2 / 2021 in O.S.No.2543 / 2019 was taken up for hearing by the Hon'ble 1st Additional City Civil Court. Chennai on 12.04.2022. The matter has been adjourned to 10.06.2022 for the appearance of John Selvaraj, S/o.Hirudaiya Raj, No.13B, Palaniappa Nagar, 2nd Street, Tapalpetti, Madhavaram, Chennai–600 060,Respondent–1 Shanthi, D/o.K.A.Raju, Care of Charles Fernando, NO.7/3, 12th Trust Cross Street, Mandaveli Chennai-600 028 Respondent-4 –600 02 Charles F6. NO.7/3, Fernando s/o.K.A.Raju, NO.7/3, 12th Trust Cross Street, Mandaveli Chennai-600 028 Respondent-5 All of you take notice and if you do not appear on 10.06.2022 at 10.30 a.m. Before the 1st Additional City Civil Court,

Chennai the matter may be decided in your absence. This notice has been sent by 1st Additional City Civil Court, Chennai dated 12.04.2022. A.ARULMOZHI Counsel for Petitioner

வருவாய் கோட்டாட்சியர் மற்றும<u>்</u> உட்கோட்ட நடுவர் நீதிமன்றம். தாம்பரம் ந.க.எண்.1746/2022/**இ**/ K. செல்ல கணேசன்,

த/பெ.கோட்டீஸ்வான் பிளாட் எண். 18A, வேலவன் காலனி, முதல் தெரு, வேங்கைவாசல், சென்னை-600 126. ...மனுதாரா

எகிர் செயல் அலுவலர், கன்டோன்மென்ட் போர்ட் அலுவலகம், செயின்ட்தாமஸ்

வுண்ட் மற்றும் பல்லாவரம். **சென்னை**—600 016. ...எதிர்மனுதார

மேற்படி விலாசத்தில் வசித்து வரும் K.செல்ல கணேசன், த/பெ கோட்டீவரன் அவர்களின் மகள் கீதா சக்தி முருகன் அவர்களின் குழந்தை Hrithik, S/o. சக்தி முருகன் 21.11.2019ம் தேதி International Airport Arrival Area

Meenambakkam, Chennai -ல் உள்ள Apollo Clinic–ல் இறந்து விட்டார் அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவு செய்ய தவறியதால், தற்போது மேற்படி இரப்பினை பதிவு செய்ய எதிர்மனுதாரருக்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனுவின் பேரில் யாருக்கேனும் ஆட்சேபண<u>ை</u> தங்கள் ஆட்சேபணையை தங்கள் ஆட்சேச்சுல்லை உ நாட்களுக்குள் மேற்படி வருவாய் கோட்டாட்சியா அலுவலகத்தில் நேரிலோ, அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ தெரிவித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது. . K.செல்ல கணேசன்

பெயர் மாற்றம் MUHAMMAD AZARUDEEN பிறந்த தேதி: 27.12.1987, நெ.42 மசூதி தெரு, வடபழனி, சென்னை 600 026, **என்ற** MUHAMMED AZHARUDHEEN என்று அழைக்கப்படுகிறேன். MUHAMMAD AZARUDEEN

அசல் நிலம் சொத்து ஆவணம் காணவில்லை

சென்னை-91. மடிப்பாக்கம், பாரத் நகா், சாய்பாபா கேவில் தெரு, எண்.9 வசிக்கும் திரு. அருள் அவர்களின் மனைவி சுமார் 52 வயதுடைய திருமதி லதா அருள் (ஆதார் எண். 9927 6709 8778) ஆகிய நான் இதன் மூலட பொதுமக்களுக்கு கொள்வதில் யாதெனில் பல்லாவரட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவ செய்யப்பட்ட, எனக்கு சொந்தமான அசையா சொத்தின் 25.11.1993 தேதியிட்ட பொது அதிகார ஆவண் எண். 733/1993 ஆனது தொலைந்த விட்டது. யாரேனும் அதனை கண்டு பிடித்தால் எனது 98416 89909 என்ற எண்ணிற்கு முகவரிக்கு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திருமதி. லதா அருள் க/பெ. அருள் க**்சப். அருள** எண்.9, சாய்பாபா கேவில் தெரு, பாரத் நகர் மடிப்பாக்கம், சென்னை-600 091

## அசல் நிலம் சொத்து ஆவணம் காணவில்லை

சென்னை-600 088, ஆகம்பாக்கம், சரேந்திரா நகர், 6° இரு நகர், 4° அனுக்கு தொரு, எனர். 51 என்ற முகவரியில் வசிக்கும் வரும் திரு. சேகர் அவர்களின் யணைவி சுயார் 57 வயத்டைய திருமதி நூமதி சேகர் (ஆதார் அட்டை எனர். 7227 3132 7816) ஆகிய நான் இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்வது யாதெனில் ஆலந்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட எனக்கு சொந்தமான அசையா சொத்தின் மூல சொந்தமான அசையா சொத்தின் மூல செட்டில்மெண்ட் ஆவணம் என். 1145/1985 தேதி 14.12.1984 மற்றும் அதே ஆலந்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யட் ட்ட அதனுடைய பிழைதிருத்தல் ஆவணா ண். 3706/1991 தேதி 16.12.1991 ஆகியமை தொலைந்துவிட்டது. யாரேனும் அதனை கண்டுபிடித்தால் எனது 98841 77783 என்ற கைப்பேசி எண்ணிற்கு அல்லது கீழ்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்

திருமதி. ஸ்ரீமதி சேகர் க/பெ. சேகர் எண்.51, 6<sup>44</sup> தெரு நகர், 4<sup>44</sup> குறுக்கு தொரு, சுரேந்திரா நகர், ஆதம்பாக்கம், சென்னை-600 088.

In the XXVIII Asst City Civil Court Execution Petition
No.1102 of 2020
OS 2025 of 2017
Indian Bank, Perambur Branch
No.85,Paper Mills Road
Chennai 600 011

Decree Holder Versus P.Vaishnavi and 2 others .....Judgement Debtors

1) P.Vaishnavi D/o.C.Palani 19/7, Jawahar Street Ramana Nagar, Permabur Chennai 600 011 2) C.Palani S/o.S.Chokkalingam 19/7, Jawahar Street

Ramana Nagar, Permabur Chennai 600 011

Please take notice that in the above EP the Hon'ble XXVIII Asst City Civil Court, Chennai has ordered to you returnable on or before 03.06.2022. Therefore I request 03.06.2022. I herefore I request you to appear before the Hon ble XXVIII Asst City Civil Court, Chennai either in person or through counsel on 03.06.2022 at 10.30 A.M failing which the matter will be decided in your

P.REGHU RAJA COUNSEL FOR DECREE

BEFORE THE DISTRICT CONSUMER DISPUTES
REDRESSAL COMMISSION CHENNAI (SOUTH) AT CHENNAI C.C. No.172 of 2021

...Complainant Mr. Gireesh Kumar Bhandari

Represented by Director and

... Opposite Parties M/s Serene Senior Care Private Limited, Represented by its Authorised Signatory Having its registered office at No.31 Sayee, T2, Second Floor,

Rajamannar Street. T.Nagar, Chennai - 600017 ...3rd Opposite Party Please take notice that the Complainant filed against the Opposite Panics herein to refund the excess amount Rs.2,93,181/- collected by them and pay compensation as per the Memorandum of Understanding Dated 04-05-2015. The Hon'ble President, District Consumer Disputes Redressal Commission Chennai (South) At Chennai was

pleased to order notice to you on 24-05-2022 returnable by 14-06-Further take notice that you are required to appear before the said Commision court at 10.15 A.M. on

14-06-2022 to show cause as to why the above petition should not be allowed, failing which the application will be heard and decided in your absence. M/s. SURESH ASSOCIATES A

COUNSEL FOR COMPIAINANT

### அறிவிப்பு வருவாய் கோட்டாட்சியர்

அலுவலகம், சென்னை மாவட்டம், தண்டையார்பேட்டை க/பெ.சோ.ஜெயராமன் (லேட்)

பகுதி 3 கிராமம்/ நகரம், 44D/93E, காத்பாடா, லேபர் சந்து, வது குறுக்கு தெரு, பேசின் பிரிட்ஜ –மனுதாரா –யனுதார J**.எபிசா,** என்கிற நான் எனது கணவர் **சோ.ஜெயராமன்** என்பவ

இறந்தார் என்பதை விழிப்புணர்வ இல்லாத காரணமாக பதிவ . செய்யப்படவில்லை. எனவே எனது கணவர் **சோ.ஜெயராமன்** இறப்பை பதிவு செய்து சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளேன். மேற்படி

இறப்பு சான்று 07.04.2022 அன்ற இற்படி சான்று 07.04.20 விண்ணப்பித்துள்ளார். 6 எண்.TN-7202204071527. விண்ணப் இறப்பு சான்று வாரிசு சான்றிதழ் உமர்ப்பிக்க தேவைப்படுவதால்

சமர்ப்பிக்க தேவைப்படுவதால மேற்படி அலுவலகத்தில் எனத மனுவில் தெரிவித்துள்ளபடி இறப்ப சான்று குறித்து ஆட்சே இருந்தால் நேரிலோ அ இருந்தால் நேரிலோ அல்லத எழுத்து மூலமோ ஆட்சேபணைடை இந்த விளம்பரம் வெளியிட்ட 15 நாட்களுக்குள் சென்னை, தண்டையார்பேட்டை, வட்டாட்சியர் அலுவலகத்தில் கேட்டு

> J.எபிசா மனுதாரா

சுந்தர் ஐயர்

### ் பதிவு அலுவலகம்: G–3, பழைய எண். 28ஏ, புதிய எண். 67, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை–600 018. CIN: L742 10TN1986PLC012791 | Tel: 022 24156538, Fax: 022 24115260 | Website: www.tcms.bz, Email: investors@tcms.bz 31 மார்ச் 2022ல் முடிந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட தனியான மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்

டுவென்டிபர்ஸ்ட் செஞ்சுரி மானேஐ்மெண்ட் சர்வீசஸ் லிமிடெட்

குறிப்பு : மேற்குறிப்பிடப்பட்டவைகள் 2015-ம் வருடத்திய SEBI (பொறுப்புகளை பட்டியலிடுதல் மற்றும் தேவைகளை வெளிப்ப( விதிமுறைகளில் 33-வது விதிமுறையின் கீழ். பங்கு வர்த்தக நிறுவனங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டு!வருடாந்திர நிதிநிலை மு விரிவான படிவத்தின் சருக்கமான அநிக்கையாகும். காலாண்டு!வருடாந்திர நிதிந்லை முடிவுகளின் முழு படிவமும் பங்கு வர்த்தக நிறுவ இணையதளங்களில் காணலாம். (URL) of the filings)

விவரங்கள்	முடிந்த காலாண்டு		முடிந்த ஆண்டு	முடிந்த காலாண்டு		முடிந்த ஆண்டு
	31/03/2022	31/03/2021	31/03/2022	31/03/2022	31/03/2021	31/03/2022
செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	(899.48)	(215.48)	(1294.88)	(899.48)	66.84	25983.74
சாதாரண செயல்பாடுகளில் வரிக்கு பின் நிகர லாபம்/(நஷ்டம்)	(964.72)	(264.42)	(1521.58)	(971.56)	(10.92)	1465.78
வரிக்குப் பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	(964.72)	(264.42)	(1521.58)	(971.56)	(10.92)	1465.78
காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (வரிக்கு பின் காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) மற்றும் வரிக்கு பின் இதர விரிவான வருமானம் உள்ளடக்கியது)	(1552.11)	(247.88)	(2108.97)	(1718.06)	5.62	719.28
சம பங்கு மூலதனம்	1050.00	1050.00	1050.00	1050.00	1050.00	1050.00

## குறிப்பகள்:

ஒரு பங்கு சம்பாத்தியம் (ஒன்று

அடிப்படை மற்றும் பலமிழந்தது

ரூ.10 /- (அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)

1. மேற்கண்ட முடிவுகள் தணிக்கை குழுவினால் ஆய்வு செய்து பரிந்துரைக்கப்பட்டு 26 மே, 2022 அன்று நடைபெற்ற இயக்குனர்க குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டன.

(2.52)

(14.49)

(9.25)

(0.10)

(9.19)

2. செபி கட்டுப்பாடுகள், 2015–ன் கீழ் (பட்டியல் மற்றும் வெளியீடு தேவைகள்) கட்டுப்பாடுகள் 33–ன் கீழ் 31 மார்ச், 2022–ல் முடிந்த காலாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் முழு விவரத்தின் சுருக்கம் ஸ்டாக் எக்சேஞ்சில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் முழு விவரம் என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ இணையதளங்களான www.nseindia.com மற்றும் www.bseindia.com மற்றும் கம்பெனியின் இணையதளம் www.tcms.bz–ல் கிடைக்கும். : . (முந்தைய காலாண்டுகளுடன் தொடர்புடைய நிகர வருவாயைக் காட்டுவதற்குப் பதிலாக, பணச் சந்தை நடவடிக்கைகளில் இருந்து மொத்த வருவாயை வெளிப்படுத்துவதன் மூலம் வருவாயை வெளிப்படுத்தும் முறையை துணை நிறுவனம் மாற்றியதால்,

தொடர்புடைய ஒருங்கிணைந்த முந்தைய காலாண்டு புள்ளிவிவரங்களை ஒப்பிட முடியாது. . கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் அறிவிக்கப்பட்ட இந்திய கணக்கியல் தர நிலைகளின்படி (IND AS) மேற்கண்

இடம்: மும்பை தேதி: 26.05.2022 குழு உத்தரவுப்பட

13.96

Chennai, May 27:

India's largest

Limited (NSDL)

depository, National

Securities Depository

launched 'Market ka

Eklavya – Express',

an online investment

for students that will

program would serve

as a beginner's guide

for investing for the

youth. Some of the

up with are Loyola

College- Chennai;

Varuvan Vadivelan

- Dharmapuri; Bon

Secours College for

Engineering College -

Virudhunagar/Sivakasi

significance of Azadi

Ka Amrit Mahotsav, an

initiative of Government

of India to celebrate 75

years of independence

of our people, culture

NSDL has launched a

and achievements,

and the glorious history

amongst others.

To mark the

different languages. The

colleges NSDL has tied

Institute of Technology

Women -Thanjavur; PSR

awareness program

be conducted in 8

# Anna University, L&T EduTech to offer industry oriented courses

Chennai, May 27: across the country. Anna University and L&T EduTech have entered into an agreement to offer industry-oriented courses for final-year students. The L&T EduTech has also signed a Memorandum of Understanding (MoU) with the All India Council for Technical Education (AICTE) to host its learning modules on the AICTE website

A release said the conceptual learning would expose them to the tenets of professional practice from an industry standpoint, thus improving their employability quotient.

AICTE Member Secretary Prof Rajive Kumar referred to the pressing need for an industry-oriented curriculum to help young and will be accessible engineers to become to engineering students more proficient and

urged universities and autonomous institutions to use their autonomy to select and offer courses to enhance the technical knowledge and employability of engineering students.

The courses would expose students to the tenets of professional practice from an industry standpoint, thus improving their employability quotient, noted the agreement

Similarly, the L&T

# **UPS**, InterGlobe launch new logistics brand MOVIN

Chennai, May 27: range of extensive express UPS, the global leader in logistics and InterGlobe Enterprises, India's trusted travel and hospitality conglomerate, announced a joint venture to launch MOVIN, a new logistics brand to serve the needs and demands of the fastpaced Indian market. The name MOVIN is a combination of Movement and India (MOVEMENT+INDIA).

Danube Properties,

the UAE-based pioneer

in affordable property

development and one

of the most dynamic

private real estate

developers in the UAE,

today launchedGemz, a

Dh350 million luxurious

residential project with

stunning pyramid-shaped

architecture, offering

spacious large homes

and floor plans with

unique convertible layouts

so much so that 1BHK

can be made into 2BHK.

The super exclusive

project Gemz comes 270

well-designed apartments

loaded with 30 luxury

Products Limited (PPPL)

has reported encouraging

results for the year ended

During the year ended

31st March, 2022, the

Company produced 50420

MT of paper, a 15%

increase over 43997

MT produced during

the previous year. The

Turnover for the year

increased by about 27%

31st March, 2022.

2BHK into a 3BHK.

and premium service coverage across India with a strong portfolio of B2B domestic services including a day-definite, as well as express, timedefinite solutions, which will give businesses better predictability and greater competitiveness to swiftly integrate into the global value chain.

"India's growth towards a \$5 trillion economy will MOVIN will offer a be largely supported by the oversee the new brand.

Properties' trend-setting 1

percent monthly payment

plan that makes it the

best affordable luxury

with prices starting from

be developed in Al Furjan,

a vibrant residential

development located

between Sheikh Zayed

Road and Mohammed

Bin Zayed Road. Just

four minutes away from

Sheikh Zayed Road, the

project Gemz will be

conveniently located just

two minutes from the

proposed metro line while

Al Maktoum International

Airport is also in its close

**PBT up 33%** 

25% rise in certain input

costs, it succeeded in

maintaining EBIDTA at

Rs. 7576 lacs (Rs.7602

lacs). Total Profit Before

Tax for the year ended

31st March, 2022 showed

a rise of 33% and stood

at Rs.4600 lacs (Rs.3470

lacs). Profit after Tax for

the year stood at Rs.3453

The company

lacs (Rs.3003 lacs).

Pudumjee Paper and in spite of nearly

Gemz by Danube will

Dh550,000.

growth of local businesses and logistics which are key contributorsto India's economy. I am confident that InterGlobe's deep understanding of the Indian market, combined with UPS's 114 years of logistics expertise will make this venture a success," said JB Singh, DirectorInterGlobe Enterprises who will

EduTech also joined hands with Anna University (AU), Chennai, to offer abridged industry-oriented courses for their pre-final and final-year students as a first step. As more and more recruiters look for job-ready candidates, the courses will provide live industry exposure through simulated laboratories and immersive programmes.

"The L&T EduTech has created exciting applied engineering courses that draw competitive advantage from the skills developed over the past several decades to help learners build essential skills with real-world problems to meet the demands of an everevolving industry," remarked Dr Velraj, Vice-Chancellor, Anna University.

"This new initiative of L&T connects with academic institutions and will create the right platform for a skill-based education in engineering contributing to employment and economic upliftment in the coming days," he

'Gemz' **Danube Properties unveils** of merely 10 minutes. are also located nearby

#### The other important at a distance of just landmarks of the city four minutes and seven like Discovery Gardens and Ibn Battuta Mall minutes respectively.

**NIC Honestly** 

expands flavours Chennai, May 27: NIC Honestly Natural Ice Cream, the fastest growing ice cream brand in India has launched three new exclusive special summer flavors that will be sold nationwide. The limited collection, which is set to arrive at every location this season, includes Belgian proximity at a distance Chocolate, Chikoo, and

products, pharmaceutical

and other products, hospital

supplies, hygiene sectors,

food, confectionary etc.

The Company is

currently operating at

about 70% of its capacity

and believes that the

capacity utilization should

gradually improve as

the economy returns to

major retailers and online platforms nationwide, these new creations include a rich, creamy and delicious taste as they use only 100% natural ingredients and pure milk in all of their products along with no artificial flavors colors or preservatives. Sanjiv Indar Shah, Director, Walko **Pudumjee Paper Products** Food Company Pvt Ltd, said, "The newly launched summer flavors not only include mesmerizing Pune, May 27: year Rs.43688 lacs), specialty papers required names but are a reflection as input for packaging of tastes of Millennials material, various food and Gen Z."

Jackfruit. Available in

investor awareness 'Market Ka Eklavya - Express' across 75

cities, especially aimed at the college students who would very soon be entering the phase where they would start earning and naturally, look for avenues of investment.

**NSDL** ties up with TN colleges to launch

**Market ka Eklavya - Express** 

Earlier this month,

(5-hours program) was launched by the hon'ble Finance Minister of India, Smt. Nirmala Sitharaman at the silver jubilee event of NSDL.

On the launch of the initiative Padmaja Chunduru, MD & CEO, NSDL said, "Our program has been particularly aimed to

create awareness about the financial markets to the young minds who will be the future of our country. In this Amrit Kaal, our digital education initiative focuses on building a path towards Financial Freedom for our youth, symbolizing the spirit of Atmanirbhar Bharat."

## Sharp rise in daily air travel bookings: Paytm

One97 Communications Limited that owns the brand Paytm, India's leading digital payments and financial services company, announced that there has been a sharp increase in flight ticket bookings through the Paytm app led by a surge in domestic and international travel as travel restrictions ease up globally.

The company shared interesting trends for air travel ticketing through its app. During mid-January to April 2022, Paytm tic leisure travel during

50% increase in daily booked customers despite soaring airfares. This is also accompanied by a sharp drop in ticket cancellations, down to 6% currently from 22% in mid-January. In addition, at least 35% of daily ticket bookings on the Paytm app have travel dates beyond 15 days, up from 23% in January, reflecting stronger customer confidence.

The company also saw higher demand for domes-

app saw a higher than January to April, registering a 150% and 300% increase in flight ticket bookings for popular destinations like Goa and Port Blair, respectively.

With the opening up of global travel since March end, international flight ticket bookings through the Paytm app have also soared, and continue to see a consistent growth of 30% week-on-week. Interestingly, daily bookings for international travel as of May are 4X of the bookings in comparison to the beginning of the year.

# Watergen, SMV Jaipuria introduce water-from-air technology products

Chennai, May 27: Watergen, an Israelbased company which has successfully developed technology that generates drinking water from the air, today announced its strategic joint venture with SMV Jaipuria Group-a multifaceted business conglomerate, to bring its global patented technology to India. Through this partnership, the entities will introduce its Atmospheric Water Generators (AWG) product categories in India--that creates high quality, mineralized, safedrinking water out of ambient air, everywhere. Additionally, to support the Government's 'Make in India' vision by proliferating job opportunities, the companies shared their plans to launch a manufacturing unit in India within a year of starting operations. water supply systems. The company

showcased its wide range of Watergen products, consisting of: GENNY,

Plaintiff

and GEN-L. With their capacities ranging from 30 to up to 6,000 liters per day, the pricing of these products is estimated to start from INR 2.5 lakhs. These products will be ideal for schools, hospitals, parks, resorts, construction sites, temporary localities, villages, residential buildings, homes, offices and any other place where drinking water is required. Its plug and play technology can be easily installed using a standard electricity connection or any alternative energy sources. With devices deployed in more than 90+ countries around the world, Watergen eliminates the need for infrastructure, transporting water and its commuting traffic, which eventually reduces plastic waste and eradicates carbon-intensive

Watergen India, said, "India is amongst our top three strategic markets and together with our partner, we are determined to provide safe mineralized drinking water available for every individual, across geographies and

Maayan Mulla, CEO

our patented GENius technology, we are fully geared to cater to the increasing industrial and consumer demand for better quality water in India?

Chaitanya Jaipuria, Director, SMV Jaipuria Group, added, "We

demographics. Through are confident that with Watergen, we will be able to make safe and highest quality drinking water accessible to people from the most remote rural village communities to commercial office buildings to private homes?

## PUBLIC NOTICE

It is informed to the public my client Mrs. Mabel Saroja, w/c Raphael(Late)Residing at No.40, Padmavathi Nagar Main Road Amma Park Opposite, Kollapakkam,Chennai- 600 128, was misplaced my original sale deed dated on 28.8.1997, registered as document No. 4180/1997, on the file the S.R.O Kundrathur, in as document No. 4180/1997, on the file the S.R.O Kundrathur, in respect of the property situated at Kanchipuram Dt. Kundrathur T.K, Kundrathur village, Patta No.334 in survey No. 47/1 an extent of 7200 S.f in Plot No. 1,2,8 & 9 During in the course my client travelling from Kundrathur bus stand xerox shop on 27.4.2022 at 10.00 a.m For taking xerox copy of document, if any body found the same, please hand over to me to my client. Further if any encumbrance is made by any body in respect of property by using said original document is no binding on my client. K.G.SURESH, Advocate

No.1, Kudumi Street, Kundrathur, Chennai 600 069 Mobile: 9380536619

### BEFORE SPL. DISTRICT JUDGE, VILLUPURAM, TAMILNADU MCOP No. 20/2021 ...Petitione

S.Kodiyarasu, S/o. Santhanam Valajapettai Street,

Andarayanur & Post

Thirukoilur Taluk - 605 803

R. Venkateshan, S/o. Rangaswamy, No 793 - 18th Main Jaya Nagar.

4th Block, Bangalore, Karnataka - 560 041.

NOTICE TO 1st RESPONDENT The Petitioner claimed compensation of Rs.50,000/- for injuries caused by your ASHOK LEYLAND GOODS CARRIER bearing Regn. No.KA-05-AB-2189 in a motor accident on 17.08.2020. The

case is posted to 22.06.2022 for your appearance. You should appear in the court in person or through Advocate at 10.00 AM or 22.06.2022 and file your objection else the case will be decided in your absence and you will be liable for consequences M. SIVAMANI

Advocate for Petitioners, Cuddalore, TN State

... 1st Responden

### to Rs.55526 lacs (Last manufactures various normalcy, post Covid. TWENTYFIRST CENTURY MANAGEMENT SERVICES LIMITED

Regd. Office: G-3, Old No. 28A, New No. 67, Eldams Road, Alwarpet, Chennai-600018 CIN: L74210TN1986PLC012791 Tel: 022 24156538, Fax: 022 24115260 Website: www.tcms.bz Email: investors@tcms.bz

EXTRACT OF STANDALONE AND CONSOLIDATED AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER & YEAR ENDED 31<sup>ST</sup> MARCH 2022

	Standalone			Consolidated			
Particulars	Quarter ended		Year ended	Quarter ended		Year ended	
	31/03/2022	31/03/2021	31/03/2022	31/03/2022	31/03/2021	31/03/2022	
Total Income from Operations	(899.48)	(215.48)	(1294.88)	(899.48)	66.84	25983.74	
Net Profit/(Loss) from ordinary	(964.72)	(264.42)	(1521.58)	(971.56)	(10.92)	1465.78	
activities after tax							
Net Profit/(Loss) for the period	(964.72)	(264.42)	(1521.58)	(971.56)	(10.92)	1465.78	
after tax (after Extraordinary items)							
Total Comprehensive Income	(1552.11)	(247.88)	(2108.97)	(1718.06)	5.62	719.28	
for the period							
(Comprising profit/(Loss) for the							
period after tax and Other							
Comprehensive Income after tax)							
Equity Share Capital	1050.00	1050.00	1050.00	1050.00	1050.00	1050.00	
Earning Per Share of Rs. 10/-							
each (after extraordinary Items)							
Basic and Diluted	(9.19)	(2.52)	(14.49)	(9.25)	(0.10)	13.96	

1. The above results were reviewed and recomended by the Audit Committee and approved by the Board of Directors at their

meeting held on 26th May 2022

The above is an extract of the detailed format of financial results for quarter ended 31st December, 2021 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the aforesaid unaudited financial results is available on the Stock Exchange websites of NSE and BSE at www.nseindia.com and www.bseindia.com respectively and Company's website www.tcms.bz

Corresponding consolidated previous quarter figures are not comparable since subsidiary company has changed the method of disclosure of revenues by disclosing gross turnover from cash market operations instead of showing net revenues as shown in correspoding previous quarters.

The above results are in compliance with Indian Accounting Standards (IND AS) notified by the Ministry of Company Affairs By the order of Board SUNDAR IYER Place: Mumbai Date: 26-05-2022

## IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS C.S. (COMM. DIV.) NO. 121 OF 2021 Skoda Auto a.s.

tr. Vaclava Klementa 869 Mlada Boleslav II CZ-293 01 Mlada Boleslav

Czech Republic represented herein by its Power of Attorney Holder Mr. Nitin Kalra

having office at the Millennium Plaza Sector 27, Gurgaon Haryana- 122009

1. M.R. Sanjeevi No. 15/5, Velan Nagar 1st Main Road Arumbakkam, Chennai - 600106, Tamil Nadu 2. Matrix Innovative Services India Private Limited Old Door No.5, New Door No.15 Ground Floor, 1st Main Road, Velan Nagar, Arumbakkam, Chennai - 600106, Tamil Nadu

. Samuthiram Consumer Product Private Limited

Plot No. 26, Agathiyar Street West Kamkotti Nagar, Valasaravakkam Chennai - 600087. Tamil Nadu

Skodo Enterprises India Private Limited Plot No. 26, Agathiyar Street West Kamkotti Nagar, Valasaravakkam Chennai - 600087 Tamil Nadu

141, 13th Street, Sri Krishna Nagar Allapakkam, Maduravoyal Chennai - 600095 Tamil Nadu

Chemia - 60093 raim Nadu 5. SK Home Appliances Plot No. 26, Agathiyar Street , West Kamkotti Nagar Valasaravakkam, Chennai - 600087, Tamil Nadu 6. While Bird Enterprises 141, 13th Street

Sri Krishna Nagar Allapakkam, Maduravoyal, Chennai - 600095, Tamil Nadu Defendants

SUMMONS TO 3rd, 5th & 6th DEFENDANTS THROUGH SUBSTITUTED SERVICES

Whereas the above-named Plaintiff has filed the present suit in CS (Comm. Div.) No. 121 of 2021 before the Hon'ble Madras High Court seeking permanent/perpetual injunction against the Defendants or anyone associated with them from infringing upon the Plaintiffs registered trademark; passing off their goods and services as that of the Plaintiff and direct the Defendants to refrain from filing and pursuing any applications before any competent authority for obtaining any statutory rights. The Plaintiff was directed on 15.03.2022 to effect Private Notice to Defendants No. 3 to 6 in CS (Comm. Div.) No. 121 of 2021 returnable by two weeks.

However, the service of notice could not be effected on the 3rd, 5th & 6th Defendants, pursuant to which the Hon be Masters Court had ordered substituted service on 05.04.2022 upon the 3rd, 5th & 6th Defendants. Hence the present notice is being undertaken through paper publication.

The 3rd, 5th & 6th Defendants are therefore directed to appear before the Hon'ble Madras High Court in person or through a duly instructed Advocate on or before the next date of hearing i.e., 13.06.2022 at 10:30 A.M. Take notice that in case of default the aforementioned Suit shall be heard and decided in your absence, in accordance with law,

Mr. Rajkumar Jhabakh Counsel for the Plaintiff

# Saptarishi

Agro Industries Ltd

Regd. Office: Padalam Sugar Factory Road, Pazhayanoor Post, Chengalpattu District, Tamilnadu- 603 308||www.saptarishiagro.com || Email: Saptarishi121@gmail.com || CIN: L15499TN1992PLC022192 || Contact: 07940306965 ||

EXTRACT OF AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER/FINANCIAL YEAR ENDED ON 31<sup>ST</sup> MARCH, 2022 (Rs. in lakh except per share data)

QUARTER ENDED No. ENDED **Particulars** 31.03.2022 31.12.2021 31.03.2021 31.03.2022 Audited Audited Audited Total income from operations (net) 1783.3 4402.29 Net Profit/(Loss) for the period (before Tax, 28.39 8.50 11.36 55.81 Exceptional and/or Extraordinary items) Net Profit/(Loss) for the period before Tax (after 8.50 28.39 11.36 55.8 Exceptional and/or Extraordinary items) Net Profit/(Loss) for the period after Tax 8.50 (after Exceptional and/or Extraordinary items) Total Comprehensive Income for the Period (Comprising Profit/(Loss) for the period (after 28.39 8.50 11.36 55.81 tax) and Other Comprehensive Income (after tax) 3402.00 3402.00 3402.00 3402.00 Equity Share Capital Reserves (excluding Revaluation Reserve) (2932.67) Earnings Per Share 0.08 0.02 0.03 0.16 (of Rs. 10/- each) (not annualised)" 0.08 0.02 0.03 0.16 Basic & Diluted

Note:

. The above results have been reviewed by the audit committee of the Company and taken on record by the Board of Directors of the Company in its meeting held on 26/05/2022 and same are also been audited by the statutory

auditors of the Company. The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the Stock Exchange websites(www.bseindia.com) and on the

For, SAPTARISHI AGRO INDUSTRIES LIMITED

**Rushabh Patel Managing Director** DIN:02721107

Place : Mundarda ( Mehsana) Date : 26.05.2022

Company website(www.saptarishiagro.com)